



### ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் 2021 ஆம் ஆண்டிற்கான சொத்து வரி வசூலிப்பதை தள்ளி வைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குகிறது

ப்ராம்ப்ட்டன், ON (March 29, 2021) – தனது மார்ச் 24 ஆம் தேதிய கூட்டத்தில், 2021 ஆம் ஆண்டிற்கான, விருப்பத்தின் பேரிலான சொத்து வரி தள்ளிவைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது; இது கோவிட்-19 தொற்றுப்பரவல் காரணமாக, நிதிநீதியான சிரமங்களை எதிர்கொள்ளும் குடியிருப்புவாசிகள் மற்றும் வியாபாரிகளுக்கு ஆதரவளிப்பதற்கேயாகும்.

வரிசெலுத்தவேண்டியவர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான சொத்து வரி செலுத்துவதை 2021 ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி வரை தள்ளிவைக்க விண்ணப்பிக்கலாம். இந்த திட்டமானது, விண்ணப்பம் செய்வதன் மூலம் மட்டுமே செல்லுபடியாகும், மற்றும் 2021 வரி ஆண்டுக்கு மட்டுமே வரி செலுத்த வேண்டிய குடியிருப்பு மற்றும் வணிக சொத்து உரிமையாளர்களுக்கு உதவுவதற்கான சலுகையாகும். சொத்து வரி செலுத்துதல் தள்ளிவைப்பு திட்டம் என்பது 2021 ஆம் ஆண்டிற்கான சொத்து வரி தள்ளுபடி செய்யப்படுவதாக அர்த்தம் கொள்ளக்கூடாது.

நகர நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் வரி வசூலிப்பதற்கான இரண்டு வரி கேட்பு பட்டியல்களை வழங்குகிறது, இதில் ஜனவரி மாதத்தில் இடைக்கால வரி கேட்பு பட்டியல் மற்றும் ஜூன் மாதத்தில் இறுதி வரி கேட்பு பட்டியல் ஆகியவை அடங்கும். இடைக்கால அல்லது இறுதி 2021 சொத்து வரி கேட்பு பட்டியலுக்கு வரி செலுத்துவதை ஒத்திவைக்க, ஏப்ரல் 15, 2021 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். தங்களது இடைக்கால வரி கேட்பு பட்டியலுக்கு வரி செலுத்துவதை ஒத்திவைக்க தேர்வுசெய்பவர்களுக்கு அவர்களின் இறுதி வரி செலுத்துவதை ஒத்திவைப்பது என்பது தானாகவே ஒத்திவைக்கப்பட்டுவிடும்.

சொத்து வரி செலுத்துதல் ஒத்திவைப்பு திட்டத்திற்கு தகுதியடைவதற்கு, அவரவர் சொத்து வரி கணக்கில் மார்ச் 2020 க்கு முன்னர் வரி நிலுவைத் தொகை எதுவும் இருக்கக்கூடாது. குடியிருப்பாளர்களும் மற்றும் வணிகர்களும் சொத்து வரிகளை நேரடியாக ப்ராம்ப்ட்டன் நகரத்திற்கு செலுத்த வேண்டும், ஆனால் அடமான நிறுவனம் மூலமாக செலுத்தலாகாது. விண்ணப்பமும் கூட சொத்து உரிமையாளரால் மட்டுமே செய்யப்பட வேண்டும். சொத்து உரிமையாளரின் சார்பாக, நிதி நிறுவனங்கள் வரி ஒத்திவைப்புக்கு விண்ணப்பிக்க முடியாது.

சொத்து வரி செலுத்துதலை ஒத்திவைக்கும் திட்டத்திற்கு தகுதியடைபவர்கள் மற்றும் தற்போது ப்ராம்ப்ட்டன் நகரின் முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட வரி செலுத்துதல் (PTP) திட்டத்தில் சேர்ந்துள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் PTP திட்டத்திலிருந்து நீக்கப்பட்டு விடுவார்கள்; மீண்டும் PTP க்கு பதிவு செய்ய புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்; இது 2022 ஆம் ஆண்டின் இடைக்கால



வரி செலுத்த வெண்டிய காலக்கெடுவிற்கு முன் செய்யப்பட வேண்டும். PTP திட்டத்தில் மீண்டும் சேருவதற்கு முன்பு அனைத்து வரிகளும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

சொத்து வரி செலுத்துதல் ஒத்திவைப்பு திட்டத்தை, விரும்பி தேர்வுசெய்யும் குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு, சொத்து வரி செலுத்துவதை எந்த நேரத்திலும், எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். 2021 ஆம் ஆண்டிற்கான வரியானது 2021 டிசம்பர் 15 க்குள் முழுமையாக செலுத்தப்படுகிறது எனும் பட்சத்தில், அபராதமோ வட்டி கட்டணமோ இருக்காது.

ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது, உங்கள் வரி செலுத்துதலை சரியான நேரத்தில் பெற்றுவிடுகிறது என்பதை உறுதிப்படுத்த, உங்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் இதனை செயலாக்கம் செய்ய மூன்று முதல் ஐந்து வணிக நாட்கள் காத்திருக்கவும். 2021 டிசம்பர் 15 க்குப் பிறகு பெறப்படும் வரித்தொகைகளுக்கு அபராதம் மற்றும் வட்டி கட்டணங்கள் பிரயோகமாகும். 2020 அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கான வரித்தொகை முழுவதுமாக செலுத்தப்படும் வரை அபராதம் மற்றும் வட்டி கட்டணங்கள் விதிக்கப்படும்.

### விண்ணப்பம் செய்வது எப்படி

ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்தின் [வலைத்தளத்தில்](#) கிடைக்கின்ற ஆன்லைன் படிவத்தினை உபயோகித்து ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

காகித வடிவ விண்ணப்ப படிவம் வேண்டுமாயின் தயவு செய்து ப்ராம்ப்ட்டன் நகர வரி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். பூர்த்தி செய்த படிவத்தை நகர நிர்வாகத்திற்கு 905-874 2296 என்ற எண்ணிற்கு தொலைநகல் மூலமாக அனுப்பலாம் அல்லது தபால் மூலமாக அனுப்புவதற்கான முகவரி:

*City of Brampton*

*Finance Department, Revenue Division*

*2 Wellington St. W.*

*Brampton, ON L6Y 4R2*



# BRAMPTON

## Service and Information Update

### ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)